

Radaan Mediaworks India Limited

26th March 2023

To,

National Stock Exchange of India Ltd. Exchange Plaza, 5th Floor Plot No.C/1, G Block Bandra Kurla Complex, Bandra (E) Mumbai – 400051 Scrip: RADAAN Corporate Relationship Department The BSE Limited Phiroz Jeejheebhoy Towers Dallal Street, Mumbai – 400001 Scrip:590070

Dear Sir,

Sub : Newspaper advertisement - Postal Ballot

We are enclosing herewith newspaper advertisement of notice for postal ballot through evoting commencing from 27th March 2023 to 25th April 2023.

The advertisement was published on 25th March 2023 in English and Tamil Newspaper.

Please take this into record.

Thanking you

Yours faithfully,

For Radaan Mediaworks India Limited

Company Secretary & Compliance Officer

பணிகளை

கோவிலம்பாக்கம் ஊராட்சித் திட்டப்பணிகள்: அதிகாரிகள் ஆய்வு கேலாவிலம்பாக்கம் ஊராட்சித் திட்டப் அதிகாரிகள<u>்</u>

ஆய்வு செய்தனர். புறநகரில் சென்னை ஊராட்சிகளின் உள்ள வளர்ச்சி, மேம்பாட்டு திட்டங்களுக்குச் சி.எம். சென்னை டி.ஏ., எனும் வளர்ச்சிக் பெருநகர குழுமம், தேவையான ஒதுக்கி வருகிறது. அதன்படி, பொழிச்சலுாரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு, 4.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அவென்யூ, எல்.ஐ.சி., நகர், காலனி டி.என்.பி.எல்., ஆகியவற்றில் காகிதபுரம் கோவிலம் பாக்கம் மழைநீர் வடிகால். சுண்ணாம்புக்கொளத்துார், ஊராட்சி சார்பில் இரண்டு

பூங்கா,

விடுதலை நகரில் சாலைப் பணிகள் என 5 கோடி மதிப்பிலான ரூபாய் திட்டப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்குமாறு, உளாாட் சி

IN THE COURT OF DISTRICT

MUNSIF AT TAMBARAM I.A.No. 54 of 2021

இன்ஜினியர்

அனுஷியா அதிகாரி தலை மையிலான ழு வி ன ர் கோவிலம்பாக்கத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன், துணை தலைவர் சி. மணிமாறன் மற்றும் ஊராட் சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர். திட்டப் பணிகளுக்கான நிகி விரைவில் ஒதுக்கப்படும்

எனக் கூறினார். IN THE COURT OF THE VII ADDITIONAL CITY CIVIL COURT AT CHENNAI A.S.No. 64 / 2022

5/2. 1st Street, Sastri Nagar. Villivakkam, Chennai–49 ..Appellant/Plaintiff

..Respondents/1st Defendant

Counsel for Appellant/Plaintiff

IN THE COURT OF LEARNED XXII ADDITIONAL CITY CIVIL COURT, CHENNAI I. A. No. 1 & 2 Of 2023 In O.S.No. 2376 Of 2020

Madhubala ..Petitioner/ Plaintiff

...Respondent/ Defendants . Vincent Asokan, S/o Asokan, . Tina Vincent, W/o Vinvent

No.17, Khader Nawaz Khan Road, Nungambakkam, Chennai – 600 006. Plot No.15, Beach Road,

2nd Cross Street, Palkalai Nagar, Pallvakkam, Chennai – 600 041.

21.03.2023 made in I.A.No 3 2023 was pleased to order substituted service to you both vide paper publication and the above mentioned applications posted on 31.03.2023. are posted on 31.03.2025. Kindly enter appearance either in person or through your counsel in the above mentioned matter on 31.03.2023, failing which the matter will be heard in your absence.

BEFORE THE XIV ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI I. A.No. 2. OF 2020 IN O.S. No. 2537 OF 2017

S/o. Late Pachayammal,
.. Petitioner/Plaintiff Vs

1. Usha and 3 others Respondents/Defendants

Vijava (D - 2)

2. Sudha (D-3) No. 15. Pasampon Nagar. Girigori, 2nd Cross Street, Pammal, Chennai - 75. 3. Anandhavinayagam (D - 4) No. 15, Pasampon Nagar,

direct to appoint the advocate commissioner as pending before XIV Assistant city civil court and

at 10.00 AM on 05.04.2023 either in person or through yours authorized representative to make yours objections if any, otherwise the above suit will be heard in yours absence or appropriate orders will be passed

BEFORE THE XIV ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI I. A.No. 1 OF 2020 IN O.S. No. 2537 OF 2017

S/o. Late Pachayammal,
... Petitioner/Plaintiff ۷s

1. Usha and 3 others .. Respondents/ Defendants

No. 15, Pasampon Nagar, Girigori, 2nd Cross Street, Pammal, Chennai - 75. The Petitioner/Plaintiff herein filed the above I.A.NO. 1 of 2019in O.S.No. 2537/2017 for direct to appoint the advocate commissioner as pending before XIV Assistant city civil court and

20.02.2023 All of you are hereby required to appear before the said court at 10.00 AM on 05.04.2023 either in person or through yo us authorized representative to make yours objections if any, otherwise the above suit will

ஏல அறிவிப்பு

என்ற விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் 16-11-2017 முதல் 29-08-2021 வரை அடகு அனைத்துப் அனைத்துப் பொருட்களின் ஏலம் 12/04/2023 அன்று காலை 11.00 மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரா் M/S. குருசாந்தி ஏலதாரா அவர்களால் ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும்.

IN THE COURT OF ADDITIONAL SUB JUDGE AT PONNERI O.S.NO.188 OF 2022

Kudavasal Taluk, D.ELANGOVAN, V.R. Supplies,
Hocaps Thiruvarur-612 604, shall henceforth be (Previously Hocaps management Pvt Ltd), known as

> Hocaps facility management Pvt Ltd), Representing by its Proprietors, Ganesh and Sindhu, Proprietors, Gariesti and Sindi Plot No. 2, Subhasree Nagar, 5th Cross Street, Porur, Chennai – 600116. D8. Sindhu, W/o. Su D8. Sindhu, W/o. Proprietor of V.R. Supplies,

N.MUGILAN K.SELVAKUMARI M.MATHANKUMAR

IN THE COURT OF PRINCIPAL SUB JUDGE AT PONNERI EP.NO.96/2022

Arb.No.2266/2018 M/s. Shriram Transport Finance Petitioner / DH VS

..... Respondents / JD's

To 1.K.Dhanasekar No. 1/280, GNT Road, Padivanallur, Redhills,

for Arrest against JD 1 before the Principal Sub Judge at Ponneri You are directed to appear before the Court to make your objection on 03.04.2023 at 10.30 A.M either in person or through an Advocate , if you fail to appear the suit will be decided accordingly.

H. Ferosha Shiffon Ansari

Advocate Counsel for Petitioner/DH.

IN THE COURT OF PRINCIPAL SUB JUDGE AT PONNERI EP.NO.97/2022

Arb.No.1049/2016

M/s. Shriram Transport Finance

, . Petitioner / DH

D/o Ayyaswamy No. 2/2581 A, Marshal Nesamani Street, Sivanthi Adithan Nagar,

your objection on 19.04.2023 at 10.30 A.M either in person or

IN THE COURT OF PRINCIPAL SUB JUDGE AT PONNERI EP.NO.98/2022

Arb.No.2270/2018

1.F.Anusuya No. 2/207, Nethaji Street, M. A. Nagar, Padiyanallur, Redhills, Chennai-600 052.

...Respondent/JD
Take Notice that the above
Execution Petition filed the EP for Arrest against JD 1 before the Principal Sub Judge at Ponneri . You are directed to appear before the Court to make your objection on 19.04.2023 at 10.30 A.M either

in person or through an Advocate , if you fail to appear the suit will be decided accordingly.

H. Ferosha Shiffon Ansari

Advocate Counsel for Petitioner/DH.

IN THE COURT OF PRINCIPAL SUB JUDGE AT PONNERI EP.NO.99/2022

IN Arb.No.1462/2018 M/s. Shriram Transport Finance

.. Petitioner / DH

VS Selvaraj and another

1.Selvaraj, No. 5/130A, Pandian Street, K K Nagar, Gandhi Nagar, Redhills,

ஏல அறிவிப்பு

D.Sumerchand & Co., No.97/37, Singanna Street, Chintadripet, Chennai-2 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில 08.01.2020 முதல் 30.12.2020 வரை தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம், வெள்ளி இதர பொருட்கள் நாள் 11.04.2023 அன்று காலை 11 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் **மெஸர்ஸ்** போஹ்ராஸ் ஆக்ஷ்னீர்ஸ் ஏலக் குறப்பட்ட வலிசத்துல் வெளிஸ் போஹ்ராஸ் ஆக்ஷ்னீர்ஸ் ஏலக் கம்பெனியரால் மயிலாப்பூர் துணை

***** Ambaji Bankers, No.170, Aniibaji Balikeis, NV.170, Pammal Main Road, Pammal, Chennai-75 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 21.04.2018 முதல் 31.01.2022 வரை தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம், வெள்ளி இதர பொருட்கள் ้าให้เรื่องบาบ กล நாள் 10.04.2023 அன்று காலை 11 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் மெலர்ஸ் போஹ்ராஸ் ஆக்ஷ்னீர்ஸ் ஏலக் கம்பெனியரால் பல்லாவரம் துணை வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம்

போடப்படும். Y.V.Bankers, No.97/37, Singanna Street, Chintadripet, Chennai-2என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 15.05.2019 முதல் 30.12.2020 வரை தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம், வெள்ளி இதர பொருட்கள் நாள் 11.04.2023 அன்று மாலை 2 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் மெஸர்ஸ் போஹ்ராஸ் ஆக்ஷ்னீர்ஸ் ஏலக் கம்பெனியரால் மயிலாப்பூர் துணை வட்டாட்சியர் முன்னிலை பகிரங்கமாக ஏலம் போடப்படும். *****

BEFORE THE HON'BLE DISTRICT COURT AT KANCHEEPURAM, 1.A.No.256 of 2021

In O.S.No,131 of 2021 Sast Tambaram, Chennai 600059.

...Petitioner / Plaintiff Versus Mrs. K, Kasthuri, and Nine others. - Respondents/Defendants

Mr. V. Bindhu Sankar, Son of Mr. S. Vimalanathan, HIG 42/2 West Avenue,

Kamaraj Nagar, Thiruvanmiyur, Chennai 600041 ... Defendant NOTICE DATED 13.03.2023. Please take notice that the Petitioner/Plaintiff has filed the above suit against Declaration and injunction. Hon'ble Court has posted the matter on 25.04.2023 for your appearance. You are therefore directed to report on the above said date before the said court at 10.30 a.m. failing which the matter will be decided on merits

in your absence.

(P. Ravichandran)

Counsel for the Petitioner/

IN THE COURT OF LEARNED XXII ADDITIONAL CITY CIVIL COURT, CHENNAI I. A. No. 1 & 2 Of 2022

In O.S.No. 2375 Of 2020 Madhubala ...Petitioner/ Plaintiff Versus

Tina Vincent &

Another ...Respondent/ Defendants . Tina Vincent,

W/o Vinvent Asokan, 2. Vincent Asokan, S/o Asokan. Both residing at Shop No.7 & 8, Shyams Garden, No.17, Khader Nawaz Khan Road, Nungambakkam, Chennai – 600 006.

Also at Plot No.15, Beach Road,

In the matter cited above, the Hon'ble Judge vide order dated 21.03.2023 made in I.A.No 3 / 2023 was pleased to order substituted service to you both vide paper publication and the oned applica posted on 31.03.2023 Kindly enter appearance either in person or through your counsel in the above mentioned matter on 31.03.2023, failing which the matter will be heard in your

SUB JUDGE AT PONNERI EP.NO.140/2019

Arb.No.125/2018 M/s.Equitas small finance bank ltd...... Petitioner / DH

G. Sumanthi and othersRespondents / JD's

3.V.Ramani w/o Veeramuthu, No. 4, Ambedkar Street,

for immovable property against JD 1 & 4 before the Principal Sub Judge at Ponneri You are directed to appear before the Court to make your objection on 17.04.2023at 10.30 A.M either in person or through an Advocate if you fail to appear the suit will be decided accordingly.

A.DAMODARAN

T.SENTHAMIL SELVI Advocates Counsel for Petitioner

IN Arb.No.103/2018 M/s.Manapuram finance ltd.arrce Itd., Petitioner / DH VS

Purushothaman and others

...... Respondents / JD's

1. Purushothaman S/o Shri Munusamy. C 2.Munusamy.C

S/ o Shri Chengalan
Both are residing at No. 43 Mutharavar Street Panapakkam Tal- Uthukottai, Near Pillayar koi Tiruvallur-602 025.

Take Notice that the above Execution Petition filed the EP for Arrest against JD 1 & 3 before the Additional Sub Judge at Ponneri . You are directed to appear before the Court to make through an Advocate if you fail to appear the suit will be decided accordingly.

VsV. ஆனந் ...பிரதிவாதி

To V. ஆனந், த/பெ. வேலு நெ.15, வாட்கின்ஸ் தெரு, பெரம்பூர், சென்னை–11 மேற்கண்ட வாதி நீதிமன்றத்தில் பிரத

மேற்கண் பிரதிவாதியிடம் ந்தும் விறுத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு மீதான விசாரணை 31.05.2023 அன்று தாங்கள் போடப்பட்டுள்ளது. அன்று தாங்கள் மேற்கண்ட நீதிமன்றத்தில் 31.05.2023 அன்று காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். தவறினால் வழக்கு ஒருதலைபட்சமாகிவிடும்.

சீத்தில் உள்ள அடகு கடையில் 23.04.2018 നേക്ക് 26.06.2021 ചെത്ര அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 06.04.2023 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை—12, மேல் எண. 40, குயப்பேட்டை, சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் <mark>மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ்</mark> ஏல கம்பெனியரால் பெரம்பூர், காசில்தார் (அ) ஆர்ல் டெ ஆசைவாக்கம் தாசில்தார் துணை தாசில்தார் பல்க் பகிரங்க துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

லஷ்மி சந்த், முதலி தெரு, விலாசத்தில் உள்ள அடகு கடையில் 18.07.2020 முதல் 27.01.2022 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 10.04.2023 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை—12, மேல் எண். 40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசையாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

***** சுத்கிபாய், 101/2, வெங்தடாசலம் சுக்கிபாய், 101/2, வெங்கடாசலம் முதலி தெரு, ராயப்பேட்டை, சென்னை—14 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 27.07.2020 முதல் 12.01.2022 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 10.04.2023 அன்று காலை 11 மணித்த மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை—12, டை, விலாசக்கில் என்ற விலாசத்தில் ஏலதாரர் பெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் புரசைகம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில்,

கமலேஷ் குமார், 101/2,
வெங்கடாசலம் முதலி தெரு,
ராயப்பேட்டை, சென்னை—14 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 21.05.2020 முதல் 29.01.2022 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 10.04.2023 அன்று நண்பகல் 12 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, விலாசக்கில்

தை 24-1-12022 வீண் அட்டு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 10.04.2023 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, மேல் **எண**்.... குயப்பேட்டை, வ விலாசத்தில் சென்னை–12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர்,

தாசல்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும். ***** லலிதா ஜெயின், 33C, ஏரிக்கரை தெரு, கொளத்தூர், சென்னை–99 என்ற விலாசத்தில் உள்ள அடகு அடகு முதல் 01.02.2022 கடையில் கடையால் 01.02.2022 முதல் 14.02.2022 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 10.04.2023 அன்று காலை 11 மணிக்கு மேல் எண்.40,

லதாரா பெலாஸ் கானகரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

போடப்படும்.

S. ஆனந்தி பாய், 31/32/71-73,
வீர பெருமாள் கோயில் தெரு,
மயிலாப்பூர், சென்னை-4 என்ற
விலாசத்தில் உள்ள அடகு கடையில்
24.09.2019 முதல் 26.09.2021 வரை

பகரங்கமாக ஏலம் போடப்படும்.

மகாவீர்சந்த் ஜெயின், 31/32/71–
73, வீர பெருமாள் கோயில் தெரு,
மயிலாப்பூர், சென்னை–4 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில்
05.10.2020 முதல் 26.09.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாக பொருட்கன் கண் பொன் அல்லாத பொருட்கள் நாள் 12.04.2023 அன்று காலை 11 மணிக்கு 12.04.2023 அனறு காலை 11 பணிக்கு மேல் எண். 40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை – 12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் (முன்னிலையில்,

பெரம்பூர், ரர் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

Lost and Not Found I, Nethaji Kamraj hereby inform to the general public that the origina saledeed bearing document No. 2502/1996 (registered at Kunrathur SubRegistrar office, Chennai South) with respect to the property in the name of my mother TMT. K. Jothi and 9 others comprised in Sy No: 159/2 ofSrinivasapuram Village Sriperumpudhur Taluk was lost at our officepremises during renovation work carried on in our premises situated atNo: 35. Arcot road, Valasaravakkam, Chennai: 600087 on 25-03-2022. Ifanyone finds it, kindly contact me at the mobile No

Advertiser NETHAJI KAMRAJ No: 35, Arcot road,Valasaravakkam, Chennai: 600087mobile No. 9884002222

9884002222 within 15days from the date of this advertisement.

வேண்டுமென்றே பணம் கட்டத் தவறியவர்கள் குழுவின் முடிவை அறிவித்தல் வின்வின்ட் பவர் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் பதிவு அலுவலகம் : எண்.322/10, வள்ளல் ஆர்சிகே நகர், வெங்கல் கிராமம், திருவள்ளூர் தாலுக்கா மற்றும் மாவட்டம், சென்னை, திருவள்ளூர், தமிழ்நாடு

லை 01, 2015 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் முதன்மை சுற்றறிக்கையின்படி. (மம சுற்றறிக்கை) ஐடிபிஐ வங்கியால் வேண்டுமென்றே பணம் சுட்டத் தவறிய முதன்பை சுற்றறாகை இடிபாது வாகையால வேண்டுமாயால் டெட்கத் தவறியவர்களை அடையாளம் காணும் குழுவால் (கமிட்டி) வேண்டுமென்றே பணம் கட்டத் தவறியவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு இதன்மூலம் அறிவிப்பு வழங்கப்படுகிறது. குழுவின் நமம்பர் 30, 2022 தேதியிட்ட உத்தரவு, வங்கியால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு அவர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு அந்த அறிவிப்பு தொடர்பான கடிதம் தங்களால் பெறப்படாமல்)வழங்கப்படாமல்/திரும்ப

பெயர் மற்றும் முகவரி	பதவி	பணம் கட்டத் தவறியதற்கான அளவுகோல்
திரு. ஹென்றி அன்டி எரிக் குருன்ட்ஸ்டென் கசவுஒரேன்டை 14 F26 02700 கவுனிஎயினென், ஃபின்லேண்ட்	புரமோட்டர் / இயக்குனர்	வங்கியால் வழங்கப்பட்ட நித்மை திசை திருப்புதல் கடன் வழங்கப்பட்ட நேர்க்கத்திற்கு அல்லாமல் நித்மை கேர்களில் பயன்படுத்துதல்
திரு. ஷாஜீ படமட்டுமேல் செபஸ்டீன் ஸ்டீபன் வில்லா 14/8, தெரு 6, செக்டர் 16, ஜோன் 2, அபுதாபி,	புரமோட்டர் / இயக்குனர்	
திரு. சுல்தான் அஹமத் அல் ஜபர் ஷேக் மூசா பில்டிங், சலாம் தெரு, அபுதாபி,	புரமோட்டர் / இயக்குனர்	
திரு. ஜியாத் டஸ்ஸாபேஜி வில்லா 9, ஜோன் 2, சாஸ் அல் நக்ஹல் காம்பவுண்ட், அபுதாபி,	புரமோட்டர்/ இயக்குனர்	

கமிட்டி இயற்றிய ஆணையை வங்கியின் மின்னஞ்சல் முகவரி wdcsecretariate@idbi.co.inகிறுந் அல்லது ஐடிபிஐ வங்கி லிமிடெட், என்எம்ஜி முடார்டமெண்ட், எண்.115, அண்ணா சாலை, தடால் டெட் எண்.805, சைதாப்பட்டனட, சென்னை – 600 015 ல் தேரிலோ, முறையாக அங்கீகரிக்கப்பட்ட நடரிடமே அடையாளச் சான்றைச் சம்பட்பித்து பெறலாம்.

கண்டையா காறுப்பட்டை வாண்ணு சாறியத்து வெளியீட்டு தேதியிலிருந்து 15 (பதினைந்து) நாட்கள் அவகாசம் குறிய நபர்களுக்கு, இந்த வெளியீட்டு தெதியிலிருந்து 15 (பதினைந்து) நாட்கள் அவகாசம் அவிகாசம் அனிக்கப்படுகிறது, அவர்கள் விரும்பினால், வங்கியின் வேண்டுமென்றே கடணைத் திருப்பிக் செலுகின் உறுவுக்க முறிய மட்டம் ஆகிய இருள்ளுள் தேறம் ஒழுவின் உத்தரவுக்கு ஏதிராக சதேறும் இருந்தால், அதை அவர்கள் சமாப்பிக்கலாம்/தாக்கல் செய்யலாம். ஒழுவின் உத்தரவுக்கு எதிராக சதேறும் இருந்தால், அதை அவர்கள் சமர்ப்பிக்கலாம்/தாக்கல் செய்யலாம். இழுவின் உத்தரவுக்கு எதிரான சமர்பிப்பு/பிரதிந்தித்துவும் மேலே கூறப்பட்டபடி 15 நாட்களுக்குள் பெறப்படானிட்டால், அவர்கள் சமாப்பிக்க/பிரதிநிதித்துவும் செய்ய எதுவும் இல்லை என்று கருத்தில் கொள்ளப்படும். மேலும் வங்கி, அவர்களின் பெயர்களை கடன் தகவல் கிறைவர்கள் (பில் மடியல்), கடியல் கட்டித் தவறியவர்/கள் என வகைப்படுத்தி, அவர்களின் பெயர்களை கடன் தகவல் கிறைவர்கள் (பில் மடியல்), கம்றவுக்கும் கண்றுக்கைக்க இண்டின் பெற்களைக்க கடன் தகவல் நிறுவனங்கள் (ClCs) மற்றும்/அல்லது ஆர்பிஐ முதன்மை சுற்றறிக்கைக்கு இணங்க ஆர்பிஐக்கு

கேகி: 24.03.2023

நறுங்களானன் (பல "நாதுக் அடைக்க தேறிவிக்கப்படும். மேலும், WDRC நடவடிக்கைகள் முடித்ததும், வேண்டுமென்றே பணம் கட்டத் தவறியவர்களில் பெயர் மற்றும் புகைப்படத்தை செய்தித்தாள்களில் (அச்சு மற்றும்/அல்லது எலக்ட்ரானிக் வெளியிடும் உரிமையை வங்கி கொண்டுள்ளது, மேலும் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய வழிகாட்டுதல்களின்படி அடுத்த நடவடிக்கைகளைத் தொடங்கும்/தொடரும். ஒப்பம் /- அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர், ஐடிபிஐ வங்கி லிமிடெட், என்பிஏ மேலாண்மை குழு.

ராடான் மீடியாஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்

CIN: L92111TN1999PLC043163 பதிவு அலுவலகம்: எண். 14, ஜெயம்மாள் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை 600 018. Tel: 91-44-2431 3001 | Fax: 91-44-2431 3008 | Email: info@radaan.tv | Website: www.radaan.tv

தபால் வாக்கு அறிவிப்பு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு இதன் மூலம் அறிவிப்பது யாதெனில், கட் ஆப் தேதியான வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2023 அன்று கம்பெனி/கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட் (''கேமியோ''), நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர்/டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு 22 மார்ச் 2023 தேதியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானத்திற்கு உறுப்பினர்களின் ஒப்புதலை கோரும் தபால்

வாக்கு அறிவிப்பு மின்னணு முறையில் அனுப்பப்பட்டுள்ளது. தபால் வாக்கு அறிவிப்பை மின்னணு முறையில் அனுப்புவதை நிறுவனம் வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2023 அன்று நிறைவு செய்துள்ளது. தபால் வாக்கு அறிவிப்பு நிறுவனத்தின் இணையதளம் www.radaan.tv மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளத்தில் கிடைக்கிறது. அதாவது பிஎஸ்இ லிமிடெட் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா

லிமிடெட் முறையே www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் ("சிடிஎஸ்எல்") இணையதளம் vww.evotingindia.comல் கிடைக்கிறது. தபால் வாக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் மின்னண முறையில் ஆய்வுக்குக் கிடைக்கின்றன மற்றும் அத்தகைய ஆவணங்களை

ஆய்வு செய்ய விரும்பும் உறுப்பினர்கள் investors@radaan.tv என்ற மின்னஞ்சன் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மின்னணு வாக்குப்பதிவுக்கான வழிமுறைகள்**:** கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் பொருந்தக்கூடிய சுற்றறிக்கைக்கு இணங்க, நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் ("மின்–வாக்களிப்பு") மட்டுமே மேற்கூறிய தபால் வாக்கு அறிவிப்பில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்களிக்கும் உரிமையைப் யயன்படுத்துவதற்கான வசதியை வழங்குகிறது. உறுப்பினர்களின் ஒப்புதல் அல்லது மறுப்பு பற்றிய தகவல் பரிமாற்றம் மின்னணு வாக்குப்பதிவு மூலம் மட்டுமே நடைபெறும். மின்—வாக்களிக்கும் வசதியை வழங்குவதாத் இம

நிறுவனம் CDSLன் சேவைகளை ஏஜென்சியாக ஈடுபடுத்தியுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்: ு. மின்னணு வாக்குப்பதிவு ஆரம்பம்: திங்கட்கிழமை, 27 மார்ச் 2023 அன்று காலை

மின்னணு வாக்குப்பதிவு முடிவு: செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல், 2023 அன்று மாலை 05:00 மணி. (இந்திய நேரப்படி)

மேற்கூறிய தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் மின்–வாக்களிப்பு அனுமதிக்க படாது, மேலும் மேற்கூறிய காலம் முடிவடைந்தவுடன் மின்–வாக்களிப்ட தொகுதிகள் CDSL ஆல் உடனடியாக முடக்கப்படும். உமெட்டீரியலைஸ்டு, காகித முறையில் பங்குகளை உறுப்பினர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு மின்–வாக்களிப்பு முறை தபால் வாக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை மறந்த நபர்கள்

அதை எவ்வாறு பெறலாம்/ உருவாக்கலாம் என்பதும் அந்த அறிவிப்பில் நிகாடுக்கப்பட்டுள்ளது. கட்ஆப் தேதியின்படி உறுப்பினர்களின் பதிவேடு∄நன்மை பயக்கும் உரிமை ைகுக அத்துக்கும். யாளர்களின் பட்டியலில் யாருடைய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவர் மின்னணு வாக்களிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே தகுதியானவராக: ந்தப்படுவார். உறுப்பினர்]நன்மை பயக்கும் உரிமையாளரின் வாக்களிக்கும் ரிமைகள் (எலக்ட்ரானிக் பங்குதாரர்களின் விஷயத்தில்) கட்ஆப் தேதியின்படி ருதப்படுவார். நிறுவனத்தின் செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனத்தில் அவரது பங்குகளின் விகிதத்தில் இருக்கும். கட்ஆப் தேதிக்குப் பிறகு உறுப்பினராக சேரும் நபர், இந்த அறிவிப்பை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே கையாள வேண்டும்.

மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யும்*∣*புதுப்பிக்கும் முறை: பிசிகல் பங்குதாரர்களுக்கு – போலியோ எண், பங்குதாரரின் பெயர், பங்கு சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (முன் மற்றும் பின்), பான் (பான் கார்டின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்), ஆதார் (சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ஆதார் அட்டை) போன்ற தேவையான விவரங்களை நிறுவனம்∂ஆர்டிஏ்

மின்னஞ்சல் மூலம் வழங்கவும். (ii) டிமேட் பங்குதாரர்களுக்கு – தயவுசெய்து உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் எண்ணை உங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளருடன்

தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டால், மின்னணு வாக்களிப்பின் கடைசித தேதி அதாவது செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2023 அன்று நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும். மின்னணு வாக்குப்பதிவின் முடிவுகள் வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2023 அல்லது அதற்கு முன் அறிவிக்கப்பட்டு, நிறுவனத்தின் இணையதளம் www.radaan.tvல் காட்டப்பட்டு, பங்குச் சந்தைகளுக்குத் தெரிவிக்கப்படும். நிறுவனம் அதன் பதிவு அலுவலகத்தில் தபால் வாக்குகளின் முடிவுகளைச்

மின்–வாக்களிப்பு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்கள் இருந்தால், நீங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை ("FAQS") பார்க்கலாம், உதவிப் பிரிவின் கீழ் www.evotingindia.comல் உள்ள மின்–வாக் களிக்கும் கையேட்டை பார்க்கலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் எழுதலாம் அல்லது திரு. நிதின்குந்தர் (022 23058738) அல்லது திரு. மெஹ்நுப் லக்கானி (022–23058543) அல்லது திரு. ராகேஷ் டால்வி (022-23058542) அவர்களை அணுகலாம்.

நாண்டி டா. பா. இது நிருந்தின் குறியுடன் தொடர்புடைய அனைத்து மன்னணு முறையில் வாக்களிக்கும் வசதியுடன் தொடர்புடைய அனைத்து சூரைகளையம் கிரு, ராகேஷ் டால்வி, மேலாளர், (CDSL), சென்டால் யண்ணணு முறையில் வாக்களிக்கும் வசதியுடன் தொடர்புடைய அனைத்து குறைகளையும் திரு,ராகேஷ் டால்வி, மேலாளர், (CDSL), சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏ விங், 25வது தளம், மராத்தான் பியூச்சாக்ஸ், மபத்லால் மில் காம்பௌண்ட்ஸ், என்எம் ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும்பை 400013 அவர்களுக்கு தெரிவிக்கலாம். அல்லது helpdesk,evolting @cdslindla.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 022–23058542/43**ல் தொடர்பு கொள்ளலாம்.** ராடான் மீடியாஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்டுக்காக

ஒப்பம்/– அஜய் குமார் ராணா கம்பெனி செயலாளர் தேதி: 25 மார்ச் 2023 . உடம்: சென்னை

IN O.S.No. 328 of 2015 Tamil Nad Mercantile Bank Ltd., Tambaram Branch, 17, Shanmugam Street, Tambaram, Chennai - 600 045, Representing by its Manager, —Petitioner/Plaintiff

Versus S.RathinaPandian. S/o.SendurPandian, Kovalan Street, Pallikaranai,

Chennai- 600 100 ..Respondents/Defendants Please take notice that the above named petitioner/plaintiff has filed the application against you before the Hon'ble District Munsif Court at Tambaram. This Hon'ble District Munsif Court at Tambaram was pleased to order Paper Publication to you returnable by 06.04.2023. You are hereby called upon to appear before the said court on 06.04.2023 at 10.15.A.M. failing

which the matter will be decided in your absence. A.SELVA NAMBI Counsel for Petitioner/Plaintiff

IN THE COURT OF PRINCIPAL CITY CIVIL COURT
AT CHENNAI A.S.No. 67 / 2021

Against

O.S.No.1799 / 2014 www5, 1st Street,Sastri Nagar, Villivakkam, Chennai-49 ..Appellant/Plaintiff

Yaswanthar, No.47A. 38

Yaswanthar, No. 4/A, 38
Dr. Ambedkar Street,
G.K.M. Colony, Chennai–600 082
....Respondents/1st Defendant
Please take notice that
the above case is filled by the Appellant/Plaintiff before the Hon'ble Principal City Civil Court at Chennai was ordered notice to you returnable by 30.03.2023 for your appearance you are therefore you will appear before the said court on 30.03.2023 at 10.30 a.m. Failing which the matter will be decided on merits

in your absence. P.Rathinavel

Counsel for Appellant/Plaintiff XVவது மாநகர உதவி உரிமையியல் நீதிமன்றம், சென்னை அசல் வழக்கு எண். 5440 / 2017ல் இடைமனு எண். 5 / 2022

மதுபன் ப்ளான்டேஷன் namen ander i enemana இயக்குநர் ராகேஷ் கலியா மற்றும் இன்னொருவர் ...மனுதாரர்கள்/வாதிகள்

க/பெ. (லேட்) R.S. முத்தையா த/பெ. (லேட்) R.S. முத்தையா 3) கேசவன், த/பெ. (லேட்) R.S. முத்தையா

4) ராஜா, த/பெ. (லேட்) R.S. முத்தையா

5) ஆனந்தி, த/பெ. (லேட்) R.S. முத்தையா

பிரதிவாதிகள் 1 முதல் 5 வரை

1) பாரத்,

கத்வு நெ.37, நேதாஜி நகர், மெயின் ரோடு, தண்டையார்பேட்டை சென்னை – 600 021 மற்றும் ஒருவர் .எதிர்மனுதாரர்கள்/பிரதிவாதிகள் …எதுர்மனுதாரர்கள்/பிரதிவாதிகள் மேற்கண்ட வழக்கில் மனுதாரர்/வாதி வழக்கை மீட்க பனுதாக்கல் செய்ததால், அந்த பனுவில் 15வது மாநகர உதவி உரிமை யியல் நீதிமன்றம், எதிர்மனுதாரருக்கு (1 முதல் 5) அறிவிப்பு அனுப்பும்படி மனுதாக்கல் செய்ததால், உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்மனுதாரர்கள் அறிவிப்பை பெற

எதாமனுதாராகள் அறுவாப்பை பெற தவிர்ப்பதால், பேற்படி நீதிமன்றம் காகித வெளியீடு மூலம் அறிவிப்பு செய்வதற்காக 16.08.2021 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. மேற்படி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எதிர்மனுதாராகள் 13.09.2021 அன்று எதிர்மனுதாரர்கள் 13.09.2021 அன்று காலை 10.30 மணிக்கு அஜராகும்பழ த்தரவு பிறப்பித்துள்ளது. 1 முதல் 5 எதிர்மனுதாரர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறும்பட்சத்தில் மேற்பும் நீதிமன்றம் ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பிக்கும் என்பதனை இந்த அறிவிப்பின் மூலம்

இந்த அறினபபால் தெரியப்படுத்தப்படுகிறது. A. ராஜேஸ்வரி

10வது உதவி உரிமையியல் நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற வளாகம், I.A.No. 1 / 2023 E.P.No. 1772 / 2022 அ.ராஜேஸ்வரி, வீட்டு எண்.M9/G2, புது கடற்கரை சாலை, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர்,

சென்னை–600 041

எதிர் O.S. பாலாஜிஎதிர்மனுதாரர்/தீர்ப்புக்கடனாளி 0.S. பாலாஜி, நெ.13, பு.நெ.14, ரங்கய்யன் சந்து, பழைய நமையை நேது, பக்கழ்ய வண்ணாரப்பேட்டை, சென்னை– 600 021 மற்றும் ஒருவர் **அறிவிப்பு** மனுதுரரர்/தீர்ப்பாணை பெற்றவர்

...மனுதாரர்/தீர்ப்பாணை பெற்றவர்

மேற்கண்ட நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்துள்ளார். மேற்கண்ட வழக்கு 01.11.2022 அன்று நீதிமன்றத்தில் மனுதாரரும், மனுதாரர் வழக்கறிஞர் இருவருமே யனுதாரா வழக்கற்குர் இருவருகம் ஆஜராகாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கண்ட வழக்கை இரும்பவும் கோப்புக்கு கொண்டு வர மனுதாரரால் மனு எண்.1/2023 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கில் 10வது உதவி உரிமையியல் நீதிமன்றம் 13.04.2023 அன்று எதிர்மனுதாரர் O.S. பாலாஜி ஆஜராகும்படி எதிர்மனுதாரருக்கு காகித வெளியீடு மூலம் அறிவிப்பு தாகத் வெளிய(டு மூலம் அறிவிப்பு அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளார். எதிர்மனுதாரர் O.S. பாலாஜி, 13.04.2023 அன்று நீதிமன்றத்தில் எதேனும் ஆட்சேபணை இருந்தால் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ தெரிவித்துக் கொள்ள தேன்று புது வேண்டியது. தவறும்பட்சத்தில் ஒரு தலைபட்சமாக தீர்ப்பு பிறப்பிக் கப்படும் என்பகனை இந்த அறிவிப் பின் மூலம் கண்டிப்பாக அறியவும். P. சுப்பாரெட்டி

சார்பில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சி.எம். டி.ஏ., மூத்த திட்டமிடல்

Against O.S.No.1784 / 2014 S.Krishnaveni, W/o.Selvan

Vs Yaswanthar, No.47A, 38 Dr. Ambedkar Street, G.K.M.Colony, Chennai–600 082

Please take notice that the above case is filed by the Appellant/Plaintiff before the Hon'ble VII Additional City Civil Court at Chennai was ordered notice to you returnable by 30.03.2023 for your appearance you are therefore you will appear before the said court on 30.03.2023 at 10.30 a.m. Failing which the matter will be decided

on merits in your absence. **P.Rathinavel**

Versus Vincent Asokan & Another

Asokan. Both residing at Shop No.7 & 8, Shyams Garden,

In the matter cited above, the Hon'ble Judge vide order dated

(P.DINESH KUMAR) ADVOCATE

Mr. K.Ramalingam,

No. 15, Pasampon Nagar, Girigori, 2nd Cross Street, Pammal, Chennai - 75.

Girigori, 2nd Cross Street. Pammal, Chennai - 75.

The Petitioner/Plaintiff herein filed the above I.A.NO. 1 of 2019in O.S.No. 2537 /2017 for

this Hon'ble Judge ordered paper publication in the above case on 20.02.2023 All of you are hereby required to appear before the said court

теліs. V.Nandagopalan, M.A., M.L., (Counsel For Plaintiff)

Mr. K.Ramalingam,

1. Vijaya (D - 2) No. 15, Pasampon Nagar, Girigori, 2nd Cross Street, Pammal Chennai - 75. 2. Sudha (D -3) No. 15, Pasampon Nagar, Girigori, 2nd Cross Street, Pammal, Chennai - 75. 3. Anandhavinayagam (D - 4)

this Hon'ble Judge ordered paper publication in the above case on

be heard in yours absence or appropriate orders will be passed V.Nandagopalan, M.A., M.L., (Counsel For Plaintiff)

பேஸ் 1ல் அமைந்துள்ள சொக்கின் அச திவு **ஆ**வ**ணங்களை** தவறவிட்டுவிட்டே எ மேற்கூறிய அசல் பதிவு ஆவணங்களை யாரேனும் கண்டுடெடுத்தால் மேற்கண்ட முகவரிக்கோ அல்லது கீழே குறிப்பிட்டுள் என்ணிற்கோ கொடர்பகொள்ளவும். 9840558191 **CHANGE OF NAME** My son, VISHNUDEV, Born on 6th December 2014 (District of Birth: Bangalore-Karnataka). residing at No. 399, Mettu Street. Kandiramanickam.

பொது அறிவிப்பு

நான், **S.முரவிதரன்**, எண்.4, அமக் நகர் வரிவாக்கம், கிஷ்கிந்தா ரோடு,

மேற்கு தாம்பரம், சென்னை- 45, என்ற

விலாசத்தில் வசித்துவரும் நான் இந்த

அறிவிப்பின் (மீலம் தெரிவிப்பது

என்னவென்றால் எனக்கு சொந்தமான

ர்வே எ**ண்.310**பகுதி, நாவல்பட்டு கிராம

HIG கட்டிடம் M-755 நாவல்பட்டு

திருவெறும்பூர் தாலுகா, திருச்சி மாவட்டப்

VISHNUDEV RAGHURAMAN RAGHURAMAN (Father) ஏல அறிவிப்பு

SURANA BANKERS, NO.234, T.H. ROAD, THIRUMAZHISAI 600 124(ດຸດ ஒப்புதல் எண் KDIS NO.564/2023/A3 Dated 28/01/2023) என்ற விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் உள்ள அடகு வண்கள்ன கடைவல் 01.01.2021 முதல் 30.12.2021 வரை அடகு வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத அனைத்துப் பொருட்களின் ஏலம் 17/04/2023 அன்று காலை 11.00 மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரர் M/S. அரசு ஒப்புதல் பெற்ற ஏல்தாரா M/S. குருசாந்தி ஏல்தாரர் அவர்களால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும்.

S. JAWHARILAAL, PAWN BROKER NO.234. THIRUVALLUR HIGH ROAD THIRUMAZHISAI 600124 (ஏல ஒப்புதல் எண் KDIS NO.565/2023/A3 Dated எண் KDIS NO.565/2023/A3 Dated 28/01/2023) என்ற விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் 11.01.2021 முதல் 29.12.2021 வரை அடகு வைத்துக்கெடு மீட்கப்படாத அணைத்துப் பொருட்களின் ஏலம் 18/04/2023 அன்று காலை 11.00 மணிக்கு மேல். ்ஒப்புதல் பெற்ற ஏலதாரா் M/S. அரசு ஒப்புதல் லபற்ற எலதாரா M/3. குருசாந்தி ஏலதாரர் அவர்களால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும்.

S. DAGAL CHAND JAIN PAWN BROKER, NO.88, GANDHI ROAD3, ARAKONAM 631001 (ஏல் ஒப்புதல் எண் RC NO.B1/013/2023 Dated எண் RC NO.B1/0.13/2023 Dated
10/2/2023) என்ற விலாசத்தில்
உள்ள அடகு வணிகரின் கடையில்
02.01.2019 முதல் 31.12.2020
வரை அடகு வைத்துக்கெடு
கடந்து மீட்கப்படாத அனைத்துப்
பொருட்களின் ஏலம் 11/04/2023
அன்று காலை 11.00 மணிக்கு மேல்,
வாக வப்பகல் பெற்ற எல்காார் M/S. அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரர் M/S குருசாந்தி ஏலதாரர் அவர்களால் ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள , ரண்பட்டடை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் துணை வட்டாட்சியா முன்னிலையில் அடக வணிகரிக முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும்.

HARSHKUMAR. S, PAWN BROKER, (PROP.SAJJANRAJ) NO.6/1,
TAHSILDAR STREET, STUARTPET,
ARAKKONAM, RANIPET DISTRICT 631001 (ஏல ஓப்புதல் எண் RC NO.B1/3096/2022/dated 13/2/2023) என்ற விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் 16.11.2017 முதல் 29.08.2021 வரை அடகு முதல் 29.08.2021 வரை அடகு வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத அனைத்துப் பொருட்களின் ஏலம் 12/04/2023 அன்று காலை 11.00 மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரர் அவர்களால் ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள அரசுகோணைய

துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும். M/S. குருசாந்தி ஏலதாரர் உரிமையாளர்

IN THE CITY CIVIL COURT AT CHENNAI I.A.No. 16 of 2022 In O.S.No. 8578 of 2019

1) P.T.Arasu S/o. Panchatcharam 2)Balakrishnan 1 & 2 are residing at Old No.29/3, New No. 34,

3 & 4 are residing at 92/3, Karaneeswarar Koil Street, Mylapore, Chennai-4. The abovenamed Petitioner / Plaintiff has filed the above petition to amend the cause title

a.m. failing which orders will be passed on merits. (V. MANOHAR)
Counsel for Petitioner

XXI ADDITIONAL JUDGE IN THE CITY CIVIL COURT AT CHENNAI I.A.No. 15 of 2022 O.S.No. 8578 of 2019

To 1) P.T.Arasu S/o.Panchatcharam 2) Balakrishnan 1[°]& 2 are residing at Old No. 29 /3, New.No.34, Periyapalli Street, Mandavelipakkam, Chennai-28., 3) Mrs. Mythili, W/o.G.Ramar 4∖Mrs Malini

3 & 4 are residing at 92/3, Karaneeswarar Kail Street, Mylapore, Chermai-A. The abovenamed Petitioner / Plaintiff has filed the above passed on merits.

XI ADDITIONAL JUDGE

M.Rajappa (died)
Joy Hepzibah & others Joy Repziban & otners
... Petitioner/Plaintiff
Versus
Mrs.B.Dillibai Ammal (died) P.T.Arasu & others
... Respondents/Defendants

Periyapalli Street, Mandavelipakkam. Chennai-28. 3)Mrs.Mythili, W/o.G.Ramar 4)Mrs. Malini W/o.T.P.Kaliyamoorthui

in the above suit as per petition ordered in I.A.No. 7 of 2021 Hence you are requested to appear before the said Hon 'ble Court on 06 04 2023 at 10 30

O.S.No. 8578 of 2019
M.Rajappa (died)
... Petitioner/Plaintiff
Versus
Mrs.B.Dillibai Ammal (died)
P.T.Arasu & others
... Respondents/Defendants

W/o.T.P.Kaliyamoorthui

petition to amend the cause title in the above suit as per petition ordered in I.A.No. 3 of 2021 Hence you are requested to appear before the said Hon'ble Court on 06.04.2023 at 10.30 a.m. failing which orders will be (V. MANOHAR)
Counsel for Petitioner

HARSHKUMAR. S, PAWN BROKER, (PROP. SAJJANRAJ) NO.6/1, TAHSILDAR STREET, STUARTPET, ARAKKONAM, RANIPET DISTRICT 631001 (ஏல ஓப்புதல் எண் RC NO.B1/3096/2022/dated 13/2/2023)

M/S. குருசாந்தி ஏலதாரர்

M/S. REDHILLS RICE MUNDY, REP BY ITS PROPRIETOR

Representing by its proprietors, Ganesh and Sindhu, & 2 Others ...Defendants
D1. V.R. Supplies, (Previously

(Previously Hocaps facility management Pvt Ltd), Plot No. 2, Subhasree Nagar, 5th Cross Street, Porur, Chennai - 600116.

Take notice that the above claim

Counsel for Plaintiff

K. Dhanasekar and another

Chennai-600 052.
...Respondent/JD
Take Notice that the above
Execution Petition filed the EP

A. Gunasundhari and another Respondents / JD's 1.A.Gunasundhari

Aatathangal, Chennai-600 052. ...Respondent/JD
Take Notice that the above Execution Petition filed the EP for immovable property against JD 1 before the Principal Sub Judge at Ponneri . You are directed to appear before the Court to make

through an Advocate , if you fail to appear the suit will be decided accordingly. H. Ferosha Shiffon Ansari Advocate Counsel for Petitioner/DH.

M/s. Shriram Transport Finance Itd., VS Anusuya and another Respondents / JD's

..... Respondents / JD's

Nagar, Gandhi Nagar, Redhills, Chennai-600 052.Respondent/JD Take Notice that the above Execution Petition filed the EP for Arrest against JD 1 before the Principal Sub Judge at Ponneri You are directed to appear before the Court to make your objection on 19.04.2023 at 10.30 A.M either in person or through an Advocate f you fail to appear the suit will be decided accordingly. H. Ferosha Shiffon Ansari

Advocate Counsel for Petitioner/DH.

வட்டாட்சியர் முன்னிலை பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

...Plaintiff

petition came up on 17.03.2023 before 'the Hon'ble Additional sub judge at Ponneri for hearing and the Hon'ble court was pleased to order notice to you returnable by 05.04.2023 at ensure your presence before said court on 05.04.2023 at 10.30. am either in person or through pleader without fail, failing which the petition will be decided in your

2nd Cross Street, Palkalai Nagar, Pallvakkam, Chennai – 600 041.

absence. (P.DINESH KUMAR)

IN THE COURT OF PRINCIPAL

No. 4, Ambedikar Street,
Gummidipoondi, Tiruvallur
District - 601201,
....Respondents/JD's
Take Notice that the above
Execution Petition filed the EP

IN THE COURT OF ADDITIONAL SUB JUDGE AT PONNERI EP.NO.302/2020

our objection on 06 04 2023 at 10.30 A.M either in person or A.DAMODARAN T.SENTHAMIL SELVI Advocates

Counsel for Petitioner.

O.S.No.302 / 2022

VI அடிஷனல் குடும்ப நல நீதிமன்றம், சென் S. Halima

ஏல அறிவிப்பு B. அமர்சந்த் குமாவத், 42A/99, சவுத் சிவன் கோயில் தெரு, வடபழனி, சென்னை–26 என்ற

***** வெங்கடாசலம் முதலி தெரு, ராயப்பேட்டை, சென்னை–14 என்ற

துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

என்ற வலாசத்துல் ஒல்றார். **மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ்** ஏல கம்பெனியரால் பெரம்பூர், ஏல் கம்பென்யரால் பெர்மபூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

M.விமலா பாய், C28/531C, ஜெதநாதன் சாலை, பெரியார் நகர், சென்னை-82 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 23.09.2020 முதல் 24.01.2022 வரை அடகு வைத்து மீடகப்படாத பொன்,

சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெலர்ஸ் கான்கரியா

அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 12.04.2023 அன்று காலை 10 மணிக்கு 12.04.2023 அன்று காலை 10 பணிக்கு மேல் எண். 40, சச்சிதானந்தம் தெரு குயப்பேட்டை, சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர் புறகுவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

தாசல்தார் (அ) துல்ண தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும். ****** பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

B. சூரஜ் மல் ஜெயின், 31/32/71–
73, வீர பெருமாள் கோயில் தெரு,
மயிலாப்பூர், சென்னை—4 என்ற
விலாசத்தில் உள்ள அடகு கடையில்
01.10.2020 முதல் 30.09.2021 வரை
அடகு வைத்து மீட்கப்படாத பொன்,
போன் அல்லாத பொருட்கள் நாள்
12.04.2023 அன்று மதியர் 1 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, மேல் எண். 40, சச்சுதானந்தம் அதரு, குயப்பேட்டை, சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெலர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பேரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் துணை தாசில்தார் முன்னினை

பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

Heera Pawn Broker, 60,
எல்லையம்மன் கோயில் தெரு,
வண்ணான்துறை, அடையார்,
சென்னை—20 என்ற விலாசத்தில்
உள்ள அடகு கடையில் 09.01.2021 முதல் 24.02.2022 வரை அடர வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 12.04.2023 அன்று மதியம் 2 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, முதல் 24.02.2022 வரை அடகு கும் எண். 40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை—12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புறசுவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும். *****



Rela, Rotary walkathon on varicose veins for traffic police

Hundreds of people, including police personnel, took part in a walkathon event titled - Let's Win functioning valves in the organised by Rela Hospital Over Varicose Veins - veins. This causes blood and Rotary Club of Walk for Well Being to gather in the legs Madras Mount to create Walkathon (WOWW) awareness about Varicose Veins among traffic Beach at 5.30 a am and symptoms include policemen on Saturday. the participants holding throbbing pain, swelling

Chennai, Mar 25:

Vu Televisions, India's

leading innovative TV

brand, is proud to announce

the latest addition to its

product portfolio - the Vu

A perfect entertainment

partner, the Vu Premium

TV 2023 Edition comes

replete with cutting-edge

features, a bright display

and delightful sound

Commissioner of Police, distance with cheer. flagged off the event at Besant Nagar Beach The started at Besant Nagar to the heart. Common Mr. S. Sakthivel, Deputy placards walked the of legs or ankles, itching

Vu Televisions launches 43 inches

& 55 inches premium TV

viewing experience.

Available in sizes 43"

Premium TV is a perfect

addition to any room in

Varicose veins are a condition caused by poor rather than flowing back

of skin. Maintaining a healthy weight, walking, exercising regularly and wearing stockings, when necessary, can prevent the onset of the disease. Treatment options range from lifestyle changes to surgical procedures depending on severity. Dr. Ilankumaran, ČEO, Rela Hospitals, said "As

visible bulging or twisted

veins on the surface

a CEO and a clinician. I know first-hand the importance of taking care of your health. Walking is a great way to improve circulation and keep our veins healthy. Let's make this walkathon a fun and inspiring event that motivates many to take care of their health and prevent varicose veins. I'm proud to support this walkathon and the cause of raising awareness about varicose veins and also sending a message that we need to prioritize our well-being and the well-

Premium TV 2023 Edition. The Vu Premium TV The new model has been 2023 Edition will be thoughtfully designed to available at an attractive available to provide cater to a wide audience cost of INR 23,999 for with a universal appeal. the 43" and Rs.32,999

the house.

for the 55" version on Amazon, Flipkart, Vutvs. com and retail stores across India. The Vu Premium TV 2023 Edition 2023 Edition is the most

quality TV within this price range and comes and 55", the 2023 Vu with Vu's award-winning product quality and customer service.

"With a reach of over 19,000 pin codes across India, we are always assistance whenever our customers need it, which is why it comes as no surprise that 81%-83% of customers who buy a Vu TV end up buying another one," said Devita Saraf, Founder, Chairman and that alleviate the overall feature-packed and high- CEO of Vu Televisions.

TN is one of the best performing states: Indra **Nooyi. Former CEO. Pepsico**

Nadu is one of the best performing states in the country when I visited my hometown after nearly four years. The state has performed well in all 12 categories and it was way to go," said Ms Indra Nooyi, Former CEO, PepsiCo (over video) at the panel discussion on the topic -Women in Technology at Umagine Chennai 2023 held here

Chennai, Mar 25: largest summit on Technology, "I was so happy to read Tamil Entrepreneurship & Skills is being held at Chennai Trade Centre, Nandambakkam, Chennai from 23-25 March 2023. The theme of the Conference is "Leave the future behind". Electronics Corporation Number 1 in inclusive development. of Tamil Nadu Ltd (ELCOT) is However, we still have a long the Host; Software Technology Parks of India is the Co-Host and Confederation of Indian Industry (CII) is the Industry Partner for Umagine Chennai.

"We cannot tell an 18-year-old woman to join an engineering Umagine Chennai 2023, Asia's college. Instead, we can educate

them from an early age on the importance of these subjects. To ensure everyone has a choice, we have introduced programmes that involves children as well as teachers with STEM to reduce this bias. This foundation is very crucial as anyone with the experience and knowledge would be interested in choosing subjects like science," said Ms Tammy Ben-Haim, Consul General, Consulate General of Israel to South India in the panel

Amity University convocation held

Amity University, Maharashtra, held its convocation ceremony on the campus of Amity University Mumbai. Robert Suskind, Founding Dean of California North State University of Medicine, Dr. Rajeev Agarwal, Senior Director at Medanta, Amitabh Chaudhry, MD & CEO of Axis Bank Limited and Nishith Desai, Founder of

Chennai, Mar 25: were conferred honorary degrees by Dr. Aseem Chauhan, Chancellor and President of Amity

University, Mumbai The convocation ceremony was a grand event for the graduates who received their coveted degrees, for the assembled guests, and for of Breast Cancer Institute all those associated with the Mumbai campus of the esteemed university. A total of 3359 students will be receiving their Nishith Desai Associates degrees. Of these, the

PUBLIC NOTICE

My Client Mrs. Kaliyammal, W/o. Mr. K.Rose, residing at No.1, Nagammal Street, West Tambaram, Chennai-600 059, do hereby state that she absolute owner of land, comprised in Survey No.95/2, empty land located at Tambaram Taluk, West Tambaram, Selaiyur Village, Nagammal Street, No.173, measuring 725 sq.feet. My Client states that the original land document in the year 1997, registered as document No.2295 of 1997 at the SRO Tambaram in respect of the said property has been lost on 5-3-2023 at 11 am while traveling in share auto for taking the xerox at Camp Road. The same is not traceable, in spite of her best efforts. If any one find it kindly inform to my client below my office address. Therefore if any one is in possession of the said document and claims any right over the said property they shall intimate the same to me. Failing which it shall be presumed that there is no claim or objection and that my Client shall be at liberty to deal with the said property in any manner as she may

R.LAKSHMI, B.A., B.L., Advocate, No.8/43, V.V.Koil Street Tambaram Sanitorium, Chennai- 600 045.

University has awarded 7 students with Dr. Ashok K. Chauhan Scholarship, 91 students with Shri Baljit Shastri Award, 80 students with Gold Medals, 76 students with Silver Medals and 32 students with Bronze Medals. 11 students received trophies for their


achievements. Dr. Aseem Chauhan, President and Chancellor of Amity University, Mumbai in presenting the awards to the students, said, we at Amity believe this is the beginning of a lifelong commitment to excellence. This is also a celebration of the graduates' families, recognizing that it is not only the individual's efforts that lead to their success, it is also due to their family's constant guidance and support".

Conferment of Honorary Doctorate on Amitabh Chaudhry, MD & CEO Axis Bank Limited, Nishith Desai, Founder, Nishith Desai Associates, Dr. Rajeev Agarwal, Senior Director, Breast Cancer Institute at Medanta andRobert Suskind, Founding Dean, California North State

College of Medicine, among 3359 graduands.

Dr. Robert Suskind, a renowned pediatrician and founding dean of the California North State College of Medicine, was awarded the Doctor of Science (D.Sc.) degree for his profound and exemplary contributions to the field of medical science, his extraordinary vision and unwavering drive to disseminate knowledge, professionalism, and guidance in the pursuit of excellence, philanthropic zeal, community involvement, strategic vision, and inspirational leadership for the benefit of humanity.

Amitabh Chaudhry, MD & CEO Axis Bank Limited, was awarded the Doctor of Philosophy (D. Phil) for his exceptional vision, supreme professionalism, and direction in the pursuit of excellence, strategic vision, and inspirational leadership in steering his organization towards continuous growth and commitment to the welfare of humanity.



partnered with the SCPT

Alumni Association to

organize a series of

scientific and academic

activities focused on

the theme of Traumatic

Brain Injury and

Neuroplasticity. The event

was inaugurated by Prof.

Dr. A. Jagatheesan, the

Principal, who highlighted

the DANA Foundation's

annual promotion of

Brain Awareness Week

to educate the public on

neuroscience research and

the wonders of the brain.

Prof. Dr. S. Prathap,

the Vice-Principal,

organized webinars and

of Traumatic Brain Injury in the Common Man. The organizing team arranged various competitive events, including a Brain Quiz, Poster Presentations, Meme Presentation, Role Play. Scientific Debate. and an Art Contest, all themed on Traumatic Brain Injury from a physiotherapy perspective. In addition, experts from other universities were invited to give guest lectures on the effect of an enriched environment on neuroplasticity and animal experimentation on rodent research.

scientific events that Approximately explored topics such as 500 physiotherapy

CFA Institute opens new test centre in **Coimbatore**

Coimbatore, Mar 25: CFA Institute, the professional body for excellence and thought leadership in finance, has opened registrations for November 2023 CFA exams. With the rising demand for CFA Program, the organization has added seven new test centers in Coimbatore, Nagpur, Noida, Raipur, Ranchi, Surat and Visakhapatnam to improve accessibility and convenience for candidates. This is in investment management test centers added from February 2023 exams, taking the total number of test center cities to 23 across India and over 400 worldwide.

"CFA Program is the preferred professional

in finance and investment management. CFA Institute aims to continuously improve the journey for candidates from around the country, enabling them to accomplish their life and career goals. The expansion of our test center network is a step in that direction. It will help reduce associated travelling costs to take exams and make the Program more accessible to those aspiring to be addition to the four new professionals." said Arati Porwal, Country Head, India at CFA Institute.

In addition, there is also an increase in demand for scholarships and other tools that can aid aspirants with financial liquidity while paying for qualification for a career the exam fee.

New online platform to promote investment ready projects

McGowan Government, through Invest and Trade Western Australia, is partnering with the Chamber of Commerce and Industry WA (CCIWA) to boost WA's reputation as an investment destination, launching a new online platform that promotes investment-ready projects with a value above \$10 million.

Launching with more than 35 projects that have a combined value of approximately \$6 billion, WA Investments provides global audiences easy access to the huge investment opportunities available in WA.

Investors from around the world will be guided to the type of opportunities they are interested in and supported to contact investment proponents.

The online platform highlights WA's strengths as an investment destination, including its advanced industries, abundant resources, robust consumer economy and State finances.

WA Investments is a collaborative partnership

Chennai, Mar 25: between CCIWA and Invest and Trade Western Australia. Through this partnership, CCIWA's International Trade and Investment Centre will develop, implement, and maintain the digital platform while Invest and Trade Western Australia will continue to service requests from investors seeking information and support on investment opportunities.

In addition to projects in advanced manufacturing and infrastructure, WA Investments focuses on the eight priority sectors outlined in the WA Government's economic development framework, Diversify WA - energy; tourism, events, and creative industries; international education; defence industries; mining and mining equipment, technology and services; space industries; health and medical life sciences; and primary industries.

WA Investments will be promoted offshore through our Invest and Trade Western Australia global network and trusted global undergraduate and S.Vignesh, and SCPT postgraduate students participated in the events, making them an integral part of the Brain Awareness Campaign. The series of events were coordinated Kumaresan. The Dana by the faculty members Foundation listed the Dr. Priyadharshini K, events on their website's Dr. Dhanusia.S, Dr. Calendar of Events.

Brain Awareness Week at Saveetha

Alumni Association President Dr. M. Kamalakannan, Secretary Dr. J. Muthukumaran, and Treasurer Dr. A.

Menlo Security announces expansion plans

Menlo Security, a leading cloud security company, today announced the expansion of its presence in India and company officially opens its regional Centre of Excellence (CoE) based in Bangalore.

With close to 10% of an R&D facility for Clients include some of the biggest organisations in APAC, including banks, technology firms.

Growing

Chennai, Mar 25: approximately 20% yearon-year in the region, Menlo Security plans to recruit engineers to supplement the Bangalore team and help drive the new investment in the development and rollregion as this week the out of security products around the world.

Poornima DeBolle, Menlo Security's Co-Founder and Chief Product Officer, who is the company's global in India to officially open staff based in Bangalore, the Centre of Excellence, the CoE serves as said, "Menlo is at a very exciting stage of new technologies, and its growth, and India as a support hub for is an important part of customers in the Asia our growth story. We Pacific (APAC) region are making significant and around the globe. investments in this market with a multifunctional product team of R&D, security research, airlines, and world-leading cybersecurity training, and global customer support a t and professional services.

RADAAN MEDIAWORKS INDIA LIMITED

CIN: L92111TN1999PLC043163 Registered Office:No.14, Jayammal Road, Teynampet, Chennai - 600018 Tel: 91-44-2431 3001 | Fax: 91-44-2431 3008 | Email: info@radaan.tv | Website: www.radaan.tv

NOTICE OF POSTAL BALLOT

Members of the Company are hereby informed that a Postal Ballot Notice seeking Members' consent on the resolution set out in the said Notice dated 22nd March 2023, has been sent electronically to the members whose e-mail address is registered with the Company/ Cameo Corporate Services Limited ("Cameo"), Company's Registrar and Transfer Agent, Depository Participant(s), as on Friday, 17th March 2023, i.e. the Cut-Off Date. The Company has completed electronic dispatch of the Postal Ballot Notice on Friday, 24th March 2023.

The Postal Ballot Notice is available on the Company's website at www radaan ty and on the website of the Stock Exchanges, that is, BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com, respectively and on the website of Central Depository Services Limited ("CDSL") www.evotingindia.com

The documents referred to in the Postal Ballot Notice are available for inspection electronically and members seeking to inspect such documents can send an email to investors@radaan.tv

Instructions for e-voting:

In accordance with the applicable circulars issued by the Ministry of Corporate Affairs, the Company is providing the facility to exercise their right to vote on the resolution proposed in the said Postal Ballot Notice only by electronic means ("e-voting") to its Members. The communication of the assent or dissent of the members would take place through e-voting process only. The Company has engaged the Services of CDSL as the agency to provide e-voting facility. Members may cast their votes during the period mentioned herein below:

Commencement of e-voting: 09:00 a.m. (IST) on Monday, 27th March 2023 End of e-voting: 05:00 p.m. (IST) on Tuesday, 25th April 2023

E-voting will not be allowed beyond the aforesaid date and time, and the e-voting modules shall be forthwith disabled by CDSL upon expiry of the

Manner of e-voting by Members holding shares in dematerialized mode physical mode and members who have not registered their email address has been provided in the Postal Ballot Notice. The manner in which persons who have forgotten the User ID and Password, can obtain/ generate the same, has also been provided in the said Notice.

A person, whose name is recorded in the Register of Members/List of Beneficial Owners as on the Cut-Off Date shall only be considered eligible for the purpose of e-voting. Voting rights of a member/ beneficial owner (in case of electronic shareholding) shall be in proportion to his/her/its shareholding in the paid-up equity share capital of the Company as on the Cut-Off Date. A person who becomes a member after the Cut-Off date should treat this notice for information purpose only.

Manner of registering/updating e-mail address:

(i) For Physical shareholders- please provide necessary details like Folio No., Name of shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of Aadhar Card) by email to Company/RTA

(ii) For Demat shareholders - Please update your email id & mobile no with your respective Depository Participant (DP)

The resolution if approved shall be deemed to have been passed on the last date of e-voting i.e. Tuesday, 25th April 2023. The results of e-voting shall be announced on or before Thursday, 27nd April 2023 and will be displayed on the Company's website at www.radaan.tv and communicated to the Stock Exchanges. The Company will also display results of the Postal ballot at its Registered Office

In case you have any queries or issues regarding e-voting, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or contact Mr. Nitin Kunder (022-23058738) or Mr. Mehboob Lakhani (022-23058543) or Mr. Rakesh Dalvi (022-23058542).

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022-23058542/43

For Radaan Mediaworks India Limited

Date: 25th March 2023 Place: Chennai

AJAY KUMAR RANA **Company Secretary**